

وَرَدَّ الْمَدِينَةَ الْيَوْمَ الَّذِي آتَى الْبَيْتَ الْمَكِينُ
سُورَةُ الدَّهْرِ وَهِيَ وَتَلْبِيحُ بَيْتِ الْمَكِينِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ١

هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَّذْكُورًا ١

إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ

سَمِيعًا بَصِيرًا ٢ إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا

كَفُورًا ٣ إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَلَاسِلًا وَأَغْلًا وَسَعِيرًا ٤

إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا ٥

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا ٦ يُوفُونَ

بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا ٧ وَيُطْعَمُونَ

الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا ٨ إِنَّمَا نَطْعِمُكُمْ

لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكْرًا ٩ إِنَّا نَخَافُ مِنْ

رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَطَطِيرًا ١٠ فَوْقَهُمْ اللَّهُ شَرُّ ذَلِكَ الْيَوْمِ وَ

لَقَهُمْ نَصْرَةٌ وَسُرُورًا ١١ وَجَزَاءُ مَا صَابَرُوا جَنَّةٌ وَحَرِيرًا ١٢

مُتَّكِنِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرُونَ فِيهَا شَمْسًا وَلَا

زَمْهَرِيرًا ١٣ وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلُّهَا وَذُلَّتْ تَطُوفُهَا تَذَلِيلًا ١٤

அத்தியாயம் : 76

அத்தவ்ரு - காலம்

வசனங்கள் : 31 மக்கீ ருசூஃகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஒதுகிறேன்).

1. மனிதன் மீது காலத்திலிருந்து ஒருநேரம் திட்டமாக வந்துவிட்டது; (அதில் இன்னதென்று கூறப்படும் ஒருபொருளாக அவன் இருக்கவில்லை.
2. நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து நாம் சோதிப்பதற்கு நாடிய)வர்களாக அவனை படைத்தோம்; எனவே செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்.
3. நிச்சயமாக, நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம்; (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம்; அல்லது (அதைப்பின்பற்றாது) நன்றியற்ற(நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.
4. நிராகரிப்போர்க்கு சங்கிலிகளையும், விலங்குகளையும், (ஐவாலை விட்டு எரியும்) நரகத்தையும் நிச்சயமாக நாம் தயார்செய்து வைத்திருக்கின்றோம்.
5. நிச்சயமாக நல்லோர்கள், குவளையில் (பானத்தை) அருந்துவார்கள்; அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.
6. (இவ்வாறு கலக்கப்பட்டது) ஒரு ஊற்றாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள்; அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
7. இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒருநாளையும் பயப்படுவார்கள்; அதன்தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.
8. மேலும், அல்லாஹ்வாகிய அவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
9. (உணவை உண்போரிடம்,) "உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை" (என்றும்),
10. "அந்நாளின் அமளியினால் முகங்கள்) மிக்க கடுகடுக்கக்கூடிய, நெருக்கடியான ஒரு நாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்" (என்றும் கூறிக்கொண்டிருந்தனர்).
11. ஆகவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு (முக) மலர்ச்சியையும், (அவர்களின் இதயங்களில்) மகிழ்வையும் கொடுத்தான்.
12. அன்றியும், அவர்கள் (இம்மையில் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும், (அணிவதற்குப்) பட்டாடையையும் அவர்களுக்கு அவன் (நற்கூலியாக வழங்குகிறான்).
13. (அவர்கள்) அச்சுவனத்தில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அதில் சூரிய(வெப்பத்தி)னையும், கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்.
14. அதன்(மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும்; அதன் கனிகள் (அவர்கள் பறிப்பதற்கேற்றவாறு) தாழ்வாகத் தாழ்த்தப்பட்டுள்ளது.

وَيُطَافُ عَلَيْهِمْ بِأَيَّةٍ مِّنْ فَضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرًا ۝١٤
 قَوَارِيرًا مِّنْ فَضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ۝١٥ وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا
 كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا ۝١٦ عَيْنًا فِيهَا تُسْمَى سَلْسَبِيلًا ۝١٧ وَيُطَوَّفُ
 عَلَيْهِمْ وَلَدَانٌ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا
 مَّنثورًا ۝١٨ وَإِذَا رَأَيْتَ ثَمَرًا رَأَيْتَ نَعِيمًا وَمُلَكًا كَبِيرًا ۝١٩
 عَلَيْهِمْ ثِيَابٌ سُنْدُسٌ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُوعًا سَاوِرٌ
 مِّنْ فَضَّةٍ وَسَقَمَهُمْ رُبُّهُمْ شَرَابًا طَهُورًا ۝٢٠ إِنَّ هَذَا كَانَ
 لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيَكُمْ مَشْكُورًا ۝٢١ إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ
 الْقُرْآنَ تَنْزِيلًا ۝٢٢ فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا يُطِعْ مِنْهُمْ الْإِنشَاءَ
 أَوْ كُفُورًا ۝٢٣ وَادْكُرْ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَأَصِيلًا ۝٢٤ وَمِنَ اللَّيْلِ
 فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا ۝٢٥ إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ
 الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا ۝٢٦ نَحْنُ خَلَقْنَاهُمْ
 وَشَدَدْنَا أَسْرَهُمْ وَإِذَا اشْتَبَدْنَا لَنَا امْتَأَلُوا هُمْ تَبَدُّيلًا ۝٢٧
 إِنَّ هَذِهِ تَذَكُّرَةٌ ۝٢٨ فَمَنْ شَاءَ اتَّخَذْ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا ۝٢٩ وَمَا
 تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ۝٣٠

قرآن حفص بن عمر اللاحق في الوصل بينهما. ووقف على الاول بالالف وعلى الثاني بغير الالف ١٢ - (٢٠٠ هـ)

15. மேலும், வெள்ளியினாலான பாத்திரங்களையும், பளிங்கினாலான கிண்ணங்களையும் கொண்டு (சிறார்களால்) அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.

16. வெள்ளியினாலான கிண்ணங்கள், அவற்றை (தாகம் தீர்க்கும் அளவிற்குத் தக்கவாறு) அளவாக (வழங்கக் கூடிய) அவர்கள் நிர்ணயிப்பர்.

17. இன்னும், அதில் அவர்கள் குவளையில் (மதுபானத்தைப்) புகட்டப் படுவார்கள்; அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.

18. அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து (அதனைப் புகட்டப்படுவார்கள்) அதற்கு ஸல்ஸபீல் (மிக மதுரமான நீர்) என்று பெயர் கூறப்படும்.

19. மேலும், என்றுமே (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; (நபியே!) அவர்களை நீர் காணுவீரானால் பரத்தப்பட்ட முத்துக்களென அவர்களை எண்ணுவீர்.

20. இன்னும் அங்கு நீர் பார்த்தால், (அவற்றின்) அருட்கொடைகளையும், பெரிய அரசாட்சியையும் நீர் காண்பீர்.

21. அவர்கள் (தேகத்தின்) மேல் மென்மையான மற்றும் கனமான பச்சைப் பட்டாடைகள் இருக்கும்; இன்னும், அவர்கள் வெள்ளியினால் (ஆகிய) கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களின் இரட்சகன் பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களுக்குப் புகட்டுவான்; (மேலும் அவர்களிடம்.)

22. "நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு) விட்டது (என்றும் கூறுவான்).

23. (நபியே!) நிச்சயமாக நாம்தாம் இந்தக் குர் ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைத்தோம்.

24. ஆகவே, நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! அவர்களிலுள்ள (யாதொரு) பாவிக்கோ, அல்லது நன்றிகெட்டவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்.

25. மேலும் காலையிலும், மாலையிலும் உமதிரட்சகனின் (சங்கையான) பெயரை நினைவு கூர்வீராக!

26. இன்னும், இரவில் அவனுக்கு (ஸுஜூது செய்து) சிரம்பணிவீராக! இரவில் நெடுநேரம் அவனைத்துதி செய்து கொண்டுமிருப்பீராக.

27. நிச்சயமாக இவர்கள் விரைவாகச் செல்லக்கூடிய (இம்மையான)தை விரும்புகின்றனர்; மேலும் கடினமான (மறுமை) நாளை அவர்களுக்குப் பின்னால் (புறக்கணித்து) விட்டு விடுகின்றனர்.

28. நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாமே அவர்களுடைய படை (ப்பின் அமை)ப்பையும் உறுதிப்படுத்தினோம்; மேலும், நாம் நாடினால் அவர்களைப் போன்ற (மற்ற)வர்களை (அவர்களுக்கு) ப்பகரமாக மாற்றிவிடுவோம்.

29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; ஆகவே, யார் நாடுகிறாரோ அவர், தம் இரட்சகன்பக்கம் (செல்லும்) வழியை எடுத்துக்கொள்வாராக!

30. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) நாடமாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்களனைவரையும்பற்றி) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.

يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ وَالظَّالِمِينَ أَعَدَّ لَهُمْ

عَذَابًا أَلِيمًا ٣١

وَرُؤْيَا الْمَكْتُوبَةِ فِي رِجْلِ الْأَوْصِيَاءِ مِنْكُمْ
سَيُورُ الْمُرْسَلَاتِ وَمِنْهُمْ مَنْ يَرْوِيهَا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ٠

وَالْمُرْسَلَاتِ عُرْفًا ١ ۚ فَالْعَصْفِ عَصْفًا ٢ ۚ وَالتُّشْرِتِ

نَشْرًا ٣ ۚ فَالْفُرْقَاتِ فُرْقًا ٤ ۚ فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ٥ ۚ عُدْرًا أَوْ

نُذْرًا ٦ ۚ إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ ٧ ۚ فَإِذَا التَّجُومُ طُمِسَتْ ٨ ۚ وَ

إِذَا السَّمَاءُ فُرْجَتْ ٩ ۚ وَإِذَا الْجِبَالُ سُفَّتْ ١٠ ۚ وَإِذَا الرَّسُلُ

أُقْتَتَتْ ١١ ۚ لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ ١٢ ۚ لِيَوْمِ الْفُصْلِ ١٣ ۚ وَمَا أَدْرَاكَ

مَا يَوْمُ الْفُصْلِ ١٤ ۚ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ١٥ ۚ أَلَمْ

نُهَلِكِ الْأَوَّلِينَ ١٦ ۚ ثُمَّ نُنَبِّئُهُمُ الْآخِرِينَ ١٧ ۚ كَذَلِكَ

نَفْعَلُ بِالْمُجْرِمِينَ ١٨ ۚ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ١٩ ۚ أَلَمْ

نَخْلُقْكُمْ مِنْ مَّاءٍ مَّهِينٍ ٢٠ ۚ فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ ٢١ ۚ

إِلَى قَدَرٍ مَعْلُومٍ ٢٢ ۚ فَقَدَرْنَا فَنِعْمَ الْقَدِيرُونَ ٢٣ ۚ وَيْلٌ

يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ٢٤ ۚ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ٢٥ ۚ

31. (ஆகவே, உங்களில்) அவன் நாடியவரை தன் அருளில் நுழைவிக்கிறான்; இன்னும், அநியாயக்காரர்கள்_அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.

அத்தியாயம் : 77

அல்முர்ஸலாத் - அனுப்பப்படுபவை

வசனங்கள் : 50 மக்கி ருஊஃகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. தொடர்ச்சியாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுப்பப்படுபவைகளின் மீது சத்தியமாக_
2. வீசும் கடும் புயல் காற்றுக்களின் மீது சத்தியமாக!
3. (மேகங்களைக்) கிளப்பி பரப்பிவிடுபவைகளின் மீது சத்தியமாக!
4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறு படுத்திக் காட்டு(ம் வஹீ எனும் கட்டளையைக் கொண்டு இறங்கு)பவர்கள் மீது சத்தியமாக!
5. (தூதர்கள்பால்) வஹீயைக்கொண்டு வந்து கொடுப்பவர்கள் மீது சத்தியமாக!
6. (அந்த வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவை) மன்னிப்பாக, அல்லது எச்சரிக்கையாக இருக்கும்.
7. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் நிகழக்கூடியதேயாகும்.
8. ஆகவே, நட்சத்திரங்கள்_(அவற்றின் ஒளி) அழிக்கப்பட்டு விடும்போது_
9. மேலும், வானம்_அது பிளக்கப்பட்டு விடும்போது_
10. இன்னும், மலைகள் (தூசிகளைப்போன்று) பறக்கடிக்கப்பட்டு விடும்போது_
11. மேலும், தூதர்களுக்கு நேரம் குறிக்கப்பட்டு விடும்போது_
12. எந்த நாளுக்காக (இவை யாவும்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
13. தீர்ப்பு நாளுக்காக (பிற்படுத்தப்பட்டன என்று கூறப்படும்).
14. மேலும் (நபியே!), தீர்ப்பு (கூறப்படும்) நாள் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?
15. (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
16. (அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தோரை நாம் அழிக்கவில்லையா?
17. பின்னர், பின்னுள்ளோரை (அழிக்கப்பட்ட) அவர்களைப் பின் தொடரு மாறு நாம் செய்தோம்.
18. குற்றவாளிகளை அவ்வாறுதான் நாம் (அழித்து நாசம்) செய்வோம்.
19. (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
20. இழிவான நீரிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
21. பின்னர், அதனைப் பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப் பையில்) ஆக்கினோம்.
22. குறிப்பிட்ட (கால) அளவு வரை;
23. பின்னர், நாமே அதனை (சிகவாக) ஏற்படுத்தினோம்; ஏற்படுத்துவோரில் (நாம்) நல்லோராவோம்.
24. (ஆகவே இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
25. அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?